

6 - ஆம் வகுப்பு

6103

இரண்டாம் பருவம் - 2024-25

தொகுத்தறி மதிப்பீடு (SA)

உடற்கல்வி

காலம் : 1.00 மணி

மதிப்பெண்கள் : 30

- I அனைத்து வினாக்களுக்கும் விடையளி 10X1=10
1. இந்தியாவின் தேசிய விளையாட்டு எது?
 2. சதுராங்க விளையாட்டில் எத்தனை கட்டங்கள் உள்ளது?
 3. யோகாவின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
 4. கையுந்து பந்து விளையாட எத்தனை விளையாட்டு வீரர்கள் தேவை? 12
 5. சூரிய ஒளியில் இருந்து கிடைக்கும் விட்டமின் எது?
 6. ரஞ்சி கோப்பையுடன் தொடர்புடைய விளையாட்டு எது?
 7. சதுராங்க அட்டையில் ----, --- நிறத்தில் நகர்த்தல் உள்ளன.
 8. ஒலிம்பிக் போட்டியில் முதலிடம் பெற்றவர்க்கு --- பதக்கம் வழங்கப்படுகிறது.
 9. கோ-கோ விளையாட்டில் ஆண்கள் விளையாட்டு நேரம் ----
 10. மட்டை பந்து விளையாட --- வீரர்கள் தேவை.
- II. அனைத்து வினாக்களுக்கும் விடையளி. 5X2=10
11. சரிவிகித உணவு என்றால் என்ன?
 12. ஏதேனும் இரு தொடர் ஓட்டங்களின் பெயர்களை எழுது?
 13. யோகா செய்வதால் ஏற்படும் நன்மைகள் யாவை?
 14. நீளம் தாண்டு போட்டியில் தாண்டும் முறைகள் கூறுக.
 15. ஏதேனும் இரண்டு ஆசனங்கள் பெயர்களை எழுதுக.
- III. ஏதேனும் 1 வினாவிற்கு விடையளி. 1X10=10
16. மட்டை பந்து ஆடுகளம் வரைக.
 17. ஒலிம்பிக் போட்டியைப் பற்றி விரிவாக கூறுக.

P.Edu/6 V/1